

தலைப்பு 245 – அரசு நிதி திணைக்களம் - 2024

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 245 – அரசு நிதி திணைக்களத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் அரசு நிதி திணைக்களத்தின் நிதிக் கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 மே 30 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் அரசு நிதி திணைக்களத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 ஆகஸ்ட் 07 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

அரசு நிதி திணைக்களத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல், நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக் கூற்றுக்கள் அரசின் நிதிப் பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அரசு நிதி திணைக்களத்தின் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக் கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை அரசு நிதி திணைக்களத்தின் பாராளுமன்றத்தின் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப் பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக் கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தின் அரசு நிதித் திணைக்களத்தினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் அரசு நிதி திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் (பொருத்தமான வகையில்) சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

2 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்ததாக உள்ளது

(ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் வழங்கப்பட்ட கீழே காட்டப்பட்ட பரிந்துரை அமுல்படுத்தப்பட்டிருந்தன.

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

கணக்கீட்டு உத்தியோகத்தரின் பரிந்துரை கருத்துரை

- | | | |
|---|--|---|
| (அ) மீளாய்வாண்டின் போது 245-1-1-0-1003 ஆம் இலக்க மீண்டெம் செலவின விடயத்திற்காக ரூபா 2,950,000 தொகையான அதாவது ஆரம்ப மதிப்பீட்டின் நிதி ஏற்பாட்டில் இருந்து 14 சதவீதம் ஆன சதவீதமொன்று குறைநிரப்பு மூலம் மேலதிக நிதி ஏற்பாடு மேற்கொள்ளப் பட்டிருந்தது. | திணைக்களத்தின் கட்டுப் பாட்டில் இருந்து விலகிய காரணத்தினால் ஆரம்ப மதிப்பீட்டில் வழங்கப்பட்டிருந்த நிதி ஏற்பாடு போதியளவு இல்லாமல் இருந்தமை காரணமாக மேலதிக நிதி ஏற்பாடு பெற்றுக்கொள்ள நேர்ந்தது. | நிதிப் பிரமாணம் 50 இன் பிரகாரம் மதிப்பீடு தயாரிக்கும் போது சரியாகவும் நடைமுறைச் சாத்தியமாகவும் இருத்தல் வேண்டும். |
| (ஆ) மீளாய்வாண்டின் போது 04 மீண்டும் செலவின விடயங்களின் நிதி ஏற்பாடுகளிலிருந்து மொத்தம் ரூபா 6,382,000 அளவொன்று 10 சதவீதம் முதல் | திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய காரணங்களினால் மதிப்பிடப் பட்ட நிதி ஏற்பாடு எல்லையை மிகைத்து | - மேற்படி - |

28 வரையான வீச்சில் நிதிஏற்பாடு குறைக்கப்பட்டும் 05 மீண்டெழும் செலவின விடயங்களில் மொத்தம் ரூபா 6,382,000 தொகை 1 சதவீதம் முதல் 300 சதவீதம் வரையில் நிதி ஏற்பாடு அதிகரிக்கப்பட்டும் நிதிப் பிரமாணம் 66/69 இன் மூலம் மாற்றல்கள் மேற கொள்ளப்பட்டிருந்தன.

மேலதிக நிதி ஏற்பாடு நி.பி 66 கீழ் மாற்றப்பட்டதுடன் அதன் போது முறைப்படி தேசிய பாதிட்டு திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக

(இ) திட்டமிடப்பட்ட செயற்பாடு களை நிறைவேற்றுவதற்கு 10 மூலதன மற்றும் மீண்டும் செலவின விடயங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த மொத்தம் ரூபா 424,867,890 நிதி ஏற்பாடுகளில் மொத்தம் ரூபா 347,172,746 ஆன நிதி ஏற்பாடு சேமிக்கப்பட்டு இருந்ததுடன் அச்செலவின விடயங்களில் சேமிப்பு தேறிய நிதி ஏற்பாட்டில் 34 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான வரையான வீச்சில் காணப்பட்டது.

இந்த செலவின விடயத்திற் நிதி ஏற்பாடு உயர்ந்த வகையில் காக மதிப்பிடப்பட்ட நிதி உயர்ந்த வகையில் ஏற்பாடு ஒதுக்கீடு செயற்திறனாக செய்யப்பட்டிருந்த போதும் பயன்படுத்து வதற்கு கடுமையான கட்டுப்பாட்டின் நடவடிக்கை கீழ் அத்தியவசிய எடுக்கப்பட செலவினங்கள் மட்டும் வேண்டும். செலவினமும் பெறுகை அபிவிருத்தி செய்தல் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் பூர்த்தி செய்ய முடியாமை அத்துடன் அது தொடர்பாக மூன்றாம் தரப்பினரினால் மேற்கொள் வதற்கு எதிர்பார்க்கப்பட்ட பரிசோதனைகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் இடம்பெறாததன் பேரில் நிதி ஏற்பாடு சேமிக்கப்பட்டது.

3.2 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுளுக்கு உட்படல்

கணக்காய்வு அவதானிப்பு

2024 திசெம்பர் 16 ஆந் திகதிய 06/2024 ஆம் இலக்க அரச கணக்குகள் சுற்றறிக்கை வழிகாட்டிக்கு இணங்க நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்க வேண்டிய பின்னிணைப்பு IV பொறுப்புக்கள் தொடர்பான கூற்று 1 படிவம் நிதி கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டு கணக்காண்டிற்குரிய நி.பி 94 (2) மற்றும் (3) இன் பிரகாரம் மேற் கொள்ளப்படும் பொறுப்புக்கள் குறிப்பிடப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கவில்லை.

கணக்கீட்டு

உத்தியோகத்தரின் கருத்துரை

கணக்காய்வு அவதானிப்புக்குரிய பதில் அளிக்கப்பட்டிருக்கவில்லை

பரிந்துரை

2024 திசெம்பர் 16 ஆந் திகதிய 06/2024 ஆம் இலக்க அரச கணக்குகள் வழிகாட்டி சுற்றறிக்கைக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயற்பாடுகளை நிறைவேற்றுவதில்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2018 ஆகஸ்ட் 18 ஆந் திகதிய 02/2018 ஆம் இலக்க பொது நிதிச் சுற்றறிக்கை மற்றும் 2024 இன் 44 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் சட்ட ரீதியற்ற 13 நிதியங்களை மூடுவதற்கு பரிந்துரைக்கப் பட்டிருந்த போதும் 11 நிதியங்களின் நடவடிக்கைகள் முடிவூற்றப்பட்டு இருந்த மேலும் 02 நிதியங்கள் தொடர்பாக மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.	தாவரவியல் பூங்கா பொறுப்பு நிதி மூடிவிடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப் பட்டுள்ளது. வாகன புகை பரிசோதனை பொறுப்பு நிதியத்தை மூடுவதற்கும் அதன் மீதியை திரட்டு நிதியத்திற்கு செலவு வைப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளை தேசிய பாதிட்டின் மூலம் உரிய நிறுவனத்துக்கு நேரடியாக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.	குறித்த சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கை பிரகாரம் நிதியங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை பூர்த்தி செய்தல்
(ஆ) e-GP முறைமை அபிவிருத்தி செய்யும் ஆரம்ப உடன்படிக்கைக்கு 2019 நவம்பர் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் 2025 மார்ச் 31 ஆந் திகதி வரையிலும் விலை ஒப்பீட்டு முறைமையின் கீழ் மாத்திரம் கேள்வி கோருவதற்கு முறைமை அபிவிருத்தி செய்யப்பட்டிருந்ததுடன், e-GP முறைமை ஊடாக பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்த நிறுவனங்களின் எண்ணிக்கையை இந்த முறைமையில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கவில்லை	தற்போது விலை ஒப்பீட்டு முறைமை தவிர ஏனைய வகை பெறுகைகளும் e-GP முறைமை ஊடாக மேற்கொள்வதற்கு முடியுமான வகையில் முறைமை தயாரிக்கப்பட்டு வருகின்றது. அரசின் பெறுகை வழிகாட்டல் கோவையை பயன்படுத்துவதற்கு கடற்பாடாக உள்ள நிறுவனங்கள் 2000 அளவில் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், அந்நிறுவனங்களில் இருந்து இதுவரை 730 நிறுவனங்கள் மாத்திரம் e-GP முறைமையில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்த நிறுவனங்களுக்கு இடையே தேசிய மட்டத்தில் 358 நிறுவனங்கள் மாத்திரம் நேரடியாக இம்முறைமை ஊடாக பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.	திணைக்களத்தின் உடன்படிக்கை செய்யப்பட்ட செயற்பாடுகளை திட்டமிடப்பட்ட காலப் பகுதிக்குள் நிறைவேற்று வதற்காக முறையான திட்டங்களைத் தயாரித்த செயற்படுத்தப்பட வேண்டும்.

- (இ) சந்தை ஒப்பிட்டு விலை உலக வங்கியுடன் e-GP முறைமையின் கீழ் பெறுகை இணைந்து அதன் முறைமையை நடவடிக்கைகளுக்காக e-GP பெறுபேறுகளின் சட்டகத்தின் பயன்படுத்தும் முறைமையை பயன்படுத்தும் நிறுவனங்கள் அம்முறைமை யின் நிறுவனங்கள் இனங்காணப் பட்டு செயற்படுத்துவதற்கு அந் நிறுவனங்கள் அம்முறைமை யின் கீழ் மேற்கொள்ளப் படுகின்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் அந் அனைத்து கொள்வனவு களுக்காக இம்முறைமையை பயன்படுத்தி முழுமையாக அனைத்து இருக்கவில்லை. எவ்வாறாயினும் நிறுவனங்களுக்கும் பயிற்சி e-GP முறைமையை கட்டாயமாக்கு நிகழ்த்தித்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் வதற்கு அல்லது அதன் வரை இந்த முறைமையை மேம்படுத்து வதற்கு முறையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திணைக்களத்தினால் முறையான நடைமுறைகள் எடுக்கப்பட்டதாக கணக்காய்வின் போது மானதல்ல என அவதானிக்கிறேன்.
- (ஈ) 2025 மார்ச் 31 ஆந் திகதி முறைமை அபிவிருத்தி திணைக்களத்தின் வரையிலும் தேசிய மற்றும் யாளர் இணங்கிய பிரகாரம் செயற்பாடுகளை சர்வதேச கேள்வி கோரலின் கீழ் உரிய அபிவிருத்தியை திட்டமிடப்பட்ட பொருட்களை பெறுகைக்கு இணங்கிய காலப்பகுதிக்குள் காலப் பகுதிக்குள் முடியுமான வகையில் முறைமையை எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தில் நிறைவேற்றுவதற்கு முறையாக தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த தரமான தரத்தில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு போதும் 2025 மார்ச் 31 ஆந் திகதி வழுங்காமை, முறைமையில் தயாரிக்கப்பட்டு வரை நடவடிக்கைகள் பூர்த்தி உறுதிப்படுத்தப் செய்யப்பட்டு இருக்கவில்லை. படுகின்ற சுயாதீன மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் மூலம் செயற்படுத்தப்பட வேண்டும் நிராகரித்ததை காரணமாக திட்டமிடப்பட்ட வேண்டும் பிரகாரம் உரிய முறைமை தயாரித்தல் தாமதித்து இருந்தது.
- (உ) இலத்திரனியல் பெறுகை முறைமை 2021 ஆம் ஆண்டில் e-GP மேற்படி தயாரிக்கும் ஒப்பந்தத்திற்காக ரூபா முறைமையில் ஆரம்ப தொகுப்பின் பிரகாரம் சந்தை விலை ஒப்பிட்டு முறைமையின் ரூபா 71,500,000 தொகைக்கு தீக்ஷன ஆரம்ப சந்தை முறைமையின் கீழ் 700 இற்கு மேற்பட்ட கம்பெனிக்கு 2019 நவம்பர் 25 ஆந் கீழ் 700 இற்கு மேற்பட்ட இலத்திரனியல் பெறுகைகள், முறைமை ஊடாக திகதி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் செய்யப்பட்டிருந்த போதும் 2021 210 பெறுகை நிறுவனங்கள் திசெம்பர் 31 ஆந் திகதி வரையில் மற்றும் 1600 வழுங்குனர்கள் ஒப்பந்தக்காரர் போதியளவு பதிவு செயலாற்றல் ஒன்றை செய்திருந்தனர். முறைமையின் காண்பித்திருக்கவில்லை. இவ்வாறு முதல் தொகுப்பின் போது இருக்கையில் இந்த முறைமையை இனங்காணப்படாதிருந்த தொழில்நுட்பம் மற்றும் மேலும் வடிவமைப்பதற்காக ஆரம்ப பெறுகை செயற்பாட்டிற்குரிய ஒப்பந்த பெறுமதிக்கு ரூபா சிக்கல்கள் மற்றும் 81,370,000 உள்ளடக் கப்பட்டு ரூபா தேவைப்பாடுகள் இனங் 152,870,000 ஆன ஒப்பந்த தொழில்நுட்பம் மற்றும் பெரறுமதிக்கு 20 மாத கணப்பட்டு புதிய தொகுப்பு காலப்பகுதியில் முறைமையே மற்றும் தயாரிப்பதற்காக மேற்படி ஒப்பந்த வடிவமைக்கப்பட்டது. அதன் கம்பனியுடன் 2023 மார்ச் 22 ஆந் திததி முதல் ஒப்பந்தத்திற்கு

மேலதிக மொன்று கைச்சாத்திடப் பட்டிருந்தது. 2025 ஜூன் 30 ஆந் திகதி வரை உடன் படிக்கை திகதியிலிருந்து 27 மாதங்கள் கடந்திருந்த போதும் புதிய உடன்படிக்கையின் கீழ் எதிர்பார்த்த செயற்பாட்டு முறைமையை அபிவிருத்தி யாளரைக் கொண்டு நிறைவேற்றுவதற்கு திணைக்களத்தின் முகாமைத்துவம் தவறி இருந்தமையால் இலங்கை பொருளாதாரத்தில் கருத்தில் கொள்ளக்கூடிய துறையொன்றான அரசு பெறுகையை உயர் செயலாற்றலை பெற்றுக் கொள்ளக்கூடிய இலத்திரனியல் பெறுகை நடைமுறைக்கு இணங்க வைக்கும் செயற்பாடு 06 ஆண்டுகளுக்கு அண்மித்த காலமாக தாமதித்து காணப்பட்டதுடன் அரசின் நிதியங்கள் மற்றும் செயற்திட்ட உதவித்தொகைகளில் இருந்து 2019 ஆம் ஆண்டு முதல் செலவிடப்பட்ட பணத்தில் எதிர்பார்க்கப்பட்ட செயற்பாடு நிறைவேற்றப்பட்டிருக்க வில்லை. மேலும் 2025.05.09 ஆந் திகதி முகாமைத்துவத்தின் கருத்தின் பிரகாரம், இம்முறைமை உரிய தரமான நிலைமை ஒன்றோ மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் அபிவிருத்தி செய்யும் இயலுமை தொடர்பாக நிச்சயமற்ற நிலைமையொன்று அவதானிக்கப்பட்டது

பிரகாரம் இந்த புதிய விடய பரப்பிற்காக புதிய விலைக்கு ஆரம்ப உடன்படிக்கைக்கு மேலதிகமாக ஒன்று தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் ஓக்தோபர் மாதத்தில் முறைமை அபிவிருத்தியாளரால் செய்யப்பட்ட அபிவிருத்திகளில் பலவீனங்கள் மற்றும் சரியாக செயற்திட்ட முகாமைத்துவமின்மை, முறைமை அபிவிருத்தியில் தாமதத்திற்கு காரணமாக இருந்தது. முறைமை அபிவிருத்தியாளர் தேசிய மற்றும் சர்வதேச கேள்வி கோரலின் கீழ் பொருட்கள் பெறுகைக்கு இயலுமான வகையில் முறைமையை தயாரித்தல் 2025.03.31 ஆந் திகதி அளவில் பூர்த்தி செய்வதற்கு இனங்கப்பட்டிருந்த போதும் அந்த உரிய அபிவிருத்திகள் உடன்பட்ட கால எல்லைக்குள் மற்றும் உரிய தரத்துக்கு கையளிப்பதற்கு முறைமை அபிவிருத்தியாளர் தவறி இருந்தமையால் இந்த ஒப்பந்தம் 2025.10.31 ஆந் திகதிக்கு மேல் நீடிக்கப்படாமல் இரத்து செய்வதற்கும் போட்டி கேள்வி கோரல் முறைமையை பயன்படுத்தி எஞ்சிய அபிவிருத்தி செயற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டிருக்க வில்லை. பொருத்தமான தரப்பினரை தெரிவு செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

4.2 பெறுகைகள்

கணக்காய்வு அவதானிப்பு

அரசு நிறுவனங்களுக்கு அரசு இலத்திரனியல் பெறுகை முறைமை அறிமுகப்படுத்துவது தொடர்பாக 2018 ஒக்டோபர் 23 ஆந் திகதிய 05/2018 ஆம் இலக்க மற்றும் 2019 திசம்பர் 17 ஆந் திகதிய 08/2019 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கையின் பிரகாரம் அரசு பெறுகை நிறுவனங்களைப் பதிவு செய்தல் கூட்டிணைப்பு உத்தியோகத்தர்களை பதிவு செய்தல், வழங்குனர்களை பதிவு செய்தல், வருடாந்த பெறுகை திட்டங்களை சமர்ப்பித்தல், பெறுகை அறிவித்தலை பிரசித்தப்படுத்தல், விலை ஒப்பிட்டு முறைமை, இலத்திரனியல் பெறுகை முறைமையை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அரசு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த போதும் 2024 ஆம் ஆண்டின் போது 19 சந்தர்ப்பங்களின் போது மேற்கொள்ளப்பட்ட பெறுகைகளில் 04 சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூபா 446,577 தொகையான பெறுகை உருப்படிகள் இலத்திரனியல் பெறுகை முறைமையை பயன்படுத்தாமல் விலை ஒப்பிட்டு முறைமையில் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

2024 ஆம் ஆண்டின் போது 04 சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூபா 446,577 ஆன பெறுகை உருப்படிகள் மாத்திரம் இலத்திரனியல் பெறுகை முறைமையை பயன்படுத்தாமல் ஒப்பீட்டு விலை முறைமையில் பெற்றுக்கொள்ளப்பட்டன.

பரிந்துரை

2018 ஒக்டோபர் 23 ஆந் திகதிய 05/2018 ஆம் இலக்க மற்றும் 2019 திசம்பர் 17 ஆந் திகதிய 08/2019 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

5. மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

திணைக்ககத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணி எண்ணிக்கை 90 ஆக இருந்ததுடன் அதில் 34 பதவிகளில் அதாவது மொத்த பதவிகளில் 38 சதவீதம் வெற்றிடங்களாக இருந்ததுடன் அதில் சிரேஷ்ட மட்டத்தில் 11 பதவிகளும் மூன்றாவது மட்டத்தில் 01 பதவியும், இரண்டாம் மட்டத்தில் 16 பதவிகளும், ஆரம்ப மட்டத்தில் 06 பதவிகளுமாக இருந்தன.

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

இது தொடர்பாக முன்வைக் கப்பட்ட அவதானிப்புக்கள் சரியானதாகும்.

பரிந்துரை

முறைப்படி நடவடிக்கை எடுத்து வெற்றிடங்களை நிரப்புவதற்கு அல்லது பொருத்தமான வகையில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் எண்ணிக்கையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்